



THANGAMAYIL
JEWELLERY LIMITED

TMJL | CS | RESULTS | 31-07-2026

BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai – 400001 SCRIP CODE: 533158	National Stock Exchange of India Limited Exchange Plaza, C/1, Block G, Bandra Kurla Complex, Bandra East Mumbai - 400051 SYMBOLS: THANGAMAYL
---	--

Dear Sir,

Subject: Newspaper Advertisement - Disclosure under Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (“SEBI Listing Regulations”)

In accordance with Regulation 30 read with Schedule III Part A Para A and Regulation 47 of SEBI Listing Regulations, please find attached herewith the copies of the newspaper publications with respect to the unaudited financial results of the Company, for the quarter ended June 30, 2026.

These were published on July 30, 2026, in following newspapers:-

1. Businessline (English);
2. Indhu Tamizh Thisai (Tamil);

The above intimation is also hosted on the Company’s website at: www.thangamayil.com.

Please take the same on record.

Thanking you.

Yours Faithfully,
For **Thangamayil Jewellery Limited**,

(CS.K Narayanan)
Company Secretary

M&M to sell ₹2,989 cr truck and bus division to SML Mahindra for ₹525 cr

BIZ REJIG. Transaction to be completed by January next, will create a unified commercial vehicle company

Amit Vijay Mohile
Mumbai

Mahindra & Mahindra (M&M) on Wednesday said the board of SML Mahindra has approved the acquisition of its Mahindra Truck and Bus Division (MTBD) for ₹525 crore through a slump sale, completing the group's plan to consolidate its truck and bus operations under a single listed entity.



KEY MOVE. The combination gives Mahindra a 26.6% share of the intermediate light commercial vehicle market PAUL NORONHA

UNIFIED STRUCTURE
The transaction, expected to be completed by January 2027, will create a unified commercial vehicle business spanning light, intermediate and heavy trucks as well as buses. MTBD generated revenue of ₹2,989 crore in FY26 — slightly more than SML Mahindra's ₹2,838 crore, making the acquisition transformative for the listed company even though the division accounted for only about 2 per cent of M&M's revenue.

“The transaction simplifies Mahindra Group's commercial vehicle business structure by consolidating truck and bus operations under SML Mahindra, creating a single focused entity dedicated to growth and leadership in the commercial vehicle sector,” said Anish Shah, Group CEO and Managing Director, Mahindra Group.
Rajesh Jejurikar, Executive Director and CEO, Auto and Farm Sector, M&M, said the combination would “unlock synergies across operations, technology and customer-facing functions” while preserving the heritage and market positioning of the two brands.
Vinod Sahay, Executive Chairman of SML Mahindra, called the acquisition “a transformative step” that would create a stronger commercial vehicle platform with greater scale, wider market coverage and a more comprehensive product portfolio.
SML Mahindra will acquire MTBD as a going concern. Manufacturing of Mahindra-branded trucks and buses will, however, continue to be undertaken by M&M under a contract-manufacturing arrangement, ensuring continuity of production and supply.
On a simple pro-forma basis, the two businesses generated combined FY26 revenue of about ₹5,827 crore before inter-company eliminations and other adjustments.
Analysts examining the original SML acquisition had described the combination as strategically positive but execution-intensive. ICICI Securities said it could fill gaps in Mahindra's commercial vehicle portfolio and generate synergies across sourcing, manufacturing, platforms and distribution.
Nomura said SML's bus-building capabilities, CNG and electric-vehicle portfolio and customer base strengthened Mahindra's “right to win”, although it

termed the company's market-share and profitability targets ambitious.
Nirmal Bang said that SML brought relationships with school, corporate and institutional bus operators, while M&M contributed telematics, modern cabins, a wider service network and greater purchasing power. Emkay Global, however, said the original acquisition's immediate financial impact on M&M would remain limited.
ROAD AHEAD
The combination gives Mahindra a 26.6 per cent share of the ILCV bus market, where it was the second-largest player in Q1FY27. Its share of the broader above-3.5-tonne commercial vehicle market, however, remains about 6 per cent, leaving a substantial gap with Tata Motors and Ashok Leyland.
Mahindra also aims to increase this share to 10-12 per cent by FY31 and more than 20 per cent by FY36.

India business recorded high single-digit growth in June quarter says Reckitt

Meenakshi Verma Ambwani
New Delhi

Reckitt, maker of brands such as Dettol and Harpic, on Wednesday said its India business recorded high single-digit-growth in the June quarter.

The consumer products major, that released its Q2 CY 2026 earnings, said it has also grown its distribution with “double-digit increase” in terms of towns covered in India.

On the earnings call, Kris Licht, Global Chief Executive Officer, Reckitt said, “India continues to perform very strongly, with consistent growth across each of our categories, driven by our loved and trusted power brands, and activated through increasingly smart distribution.”

“When we think about penetration, this is being delivered by our enhanced execution in markets like India and China through very different consumer engagement strategies... offline-led in India and online-led in China. The learnings and the best practices from these



markets are being taken into other markets today,” he noted.

EXPANDED COVERAGE
The company said India's growth in the June quarter was led by germ protection, intimate wellness and household care categories. It added that “execution was further enhanced by our ongoing sales transformation driving expanded coverage and improved in-store execution.”
It added that in India, germ protection brand Dettol's performance was supported by expanded dis-

India's growth in the June quarter was led by germ protection, intimate wellness and household care categories

tribution reach and improved in-store execution in June quarter.
Talking about the H1 performance, the company noted that growth was led by double-digit growth in China and India, alongside positive contributions from Asean and LATAM and a stabilised performance in West Asia.

BROAD-BASED GROWTH
“In India, enhanced sales force automation increased distribution reach through a double-digit increase in towns covered and improved in-store execution,” the earnings statement noted.
On future outlook, Reckitt said that “in emerging markets we expect H2 performance to be similar to H1, with a continuation of broad-based growth across regions alongside India and China.”

Anicut Capital launches ₹175 crore equity Grand Anicut Seed Fund

Our Bureau
Chennai

Multi-asset alternative investment firm Anicut Capital has announced the launch of its ₹175 crore Grand Anicut Seed Fund (GASF). The fund, which included a greenshoe option of ₹75 crore, will focus on pre-seed to series A investments across deep-tech, enterprise-tech, consumer and financial services start-ups.
The firm plans to invest in over 20 start-ups with ticket sizes in the range of ₹5 to 8

crore. This is Anicut's second fund for early-stage investments.
businessline had reported the company is in the process of raising four funds with a combined target corpus of about ₹3,000 crore, which will include three equity-focused and one private credit fund. Anicut said it is targeting a first close of GASF soon, with a mix of limited partners, including institutional investors, HNIs, domestic and foreign family offices. It has started deploying some of the capital and closed three deals.

RPG Life Sciences plans to launch semaglutide, acquire a manufacturing unit amid rising input costs

PT Jyothi Datta
Mumbai

In a challenging environment, RPG Life Sciences has had discussions with 13 of its international customers to help absorb escalating input costs, and that has reflected in its financial performance in the first three months of the quarter (Q1 FY27), said Ashok Nair, RPGLS Managing Director, even as he outlined plans to acquire a manufacturing facility, besides launching weight loss

and diabetes drug semaglutide.
“We have started FY27 on a strong footing with a 16 per cent revenue growth and an 18 per cent EBITDA growth, helping improve EBITDA margin from 24.1 to 24.5 per cent this quarter, while also expanding margins despite the challenging external environment,” Nair said.
With global uncertainty and rising input costs continuing to be a challenge, he said, “We are in discussions with key global customers to

pass the price through. And as of date, 13 customers have already agreed. We've been able to expand margins by proactive actions.”

SEMAGLUTIDE WAVE
Outlining plans for growth, Nair said they are scouting for a manufacturing facility in India, and were willing to spend between ₹700 and ₹1,000 crore. “We are looking for assets... which can strengthen our presence in nephrology, rheumatology, where we are already

strong,” he said, adding it could be an active pharmaceutical ingredients or formulations facility.
Plans are also afoot to be part of the second wave of semaglutide launches, he said. “What makes this category so powerful is, it's not a single indication story anymore. It's becoming a platform for chronic metabolic care. And it has got the potential to influence treatment strategies across multiple business areas,” he added.

J&K Bank Q1 net profit rises to ₹424 crore

Gulzar Bhat
Srinagar

Jammu & Kashmir Bank reported a net profit of ₹424.18 crore for the quarter ended June 30, 2026, as advances and deposits grew strongly, while higher funding costs and weak low-cost deposit mobilisation weighed on margins. The bank's advances rose 25 per cent year-on-year to ₹1.31 lakh crore, while deposits increased 17 per cent to ₹1.73 lakh crore. Total business crossed the

₹3 lakh crore milestone, rising more than 20 per cent to ₹3.04 lakh crore. Net interest income rose 2 per cent to ₹1,497 crore from ₹1,465 crore a year earlier, while net interest margin stood at 3.28 per cent. Operating profit increased 4.5 per cent year-on-year to ₹703 crore. The cost-to-income ratio improved to 58.90 per cent from 60.75 per cent, while yield on advances rose sequentially to 8.56 per cent. The provision coverage ratio stood at 90.53 per cent, compared with 90.09 per cent a year earlier.

thehindubusinessline.
Classifieds
BUSINESS OFFER
SHARES / INVESTMENTS
INVESTORS REQUIRED for Layout Development / Land Aggregation near SP Kovil / Mahindra World City / Thirukazukundram. 100% Secured Investment backed by Exceptional Returns on the Investments. Cosmic Properties 90903 55000
To advertise visit
www.thehinduads.com
Toll Free: 1800 102 4161

OBCL Limited
(Formerly known as Orissa Bengal Carrier Limited), CIN: L63090CT1994PLC008732
Registered Office: Jivan Bima Marg, Pandri, Raipur (CG) 492001
Corporate Office: A-1, 3rd Floor, CG Elite Complex, Opposite Mandi Gate, Pandri, Raipur (C.G.) 492001
Website: www.obclimited.com, email(s): cs@obclimited.com | Tel: +91-771 2281321 | 0771-4054518
STATEMENT OF UNAUDITED (STANDALONE & CONSOLIDATED) FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2026
Based on the recommendation of the Audit Committee, the Board of Directors of the Company, at their meeting held on Wednesday, July 29, 2026, have approved the Unaudited (Standalone & Consolidated) Financial Results of the Company for the quarter ended June 30, 2026.
Pursuant to Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the aforementioned Financial Results are available on the website of the Company at https://www.obclimited.com/outcome-of-board-meeting-29-07-2026/ and can also be accessed by scanning the Quick Response (QR) Code:
Date: 29.07.2026
Place: Raipur
For, OBCL Limited
Sd/- Ravi Agrawal
Managing Director, DIN: 01392652

Hare Krishna
THANGAMAYIL JEWELLERY LIMITED
Regd. Office : 124, Nethaji Road, Madurai - 625 001.
Corp. Office: 25/6, Palami Center, New Natham Road, Madurai - 625 014.
CIN-L36911TN2000PLC044514
Email: companysecretary@thangamayil.com Website: www.thangamayil.com
(All Amount in Indian Rupees lakhs except per share data)
UnAudited Financial Results For the Quarter Ended on June 30, 2026
(Rs. In Lakhs)

Sl. No	Particulars	Quarter Ended 30th June 2026	Quarter Ended 31st March 2026	Quarter Ended 30th June 2025	Year Ended 31st March 2026
1	Total Income from Operations	266,638	283,917	155,786	851,375
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/ or Extra Ordinary Activities)	11,549	18,221	6,513	47,125
3	Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and/ or Extra Ordinary Activities)	11,549	18,221	6,513	46,887
4	Net Profit / (Loss) for the Period after tax (After Exceptional and/ or Extra Ordinary Activities)	8,509	14,266	4,571	35,165
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/ Loss for the period (after tax) and Other Comprehensive Income (After Tax)	8,487	14,418	4,548	35,250
6	Equity Share Capital	3,108	3,108	3,108	3,108
7	Other Equity				138,492
8	Earning per share (of Rs.10 each) (for continuing and discontinued operations)				
a) Basic		27.38	45.89	14.71	113.14
b) Diluted		27.38	45.89	14.71	113.14

Notes
The above is an extract of the detailed format of Quarterly / Annual financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial results is available on the stock exchange websites- www.nseindia.com and www.bseindia.com and on the company's website- www.thangamayil.com.
Date : 29-July-2026
Place : Madurai
By Order of the Board
-sd-
Balarama Govinda Das
Chairman and Managing Director

V-GUARD INDUSTRIES LTD.
Registered Office: 42/962, Vennala High School Road, Vennala, Ernakulam-682 028, Kerala. Tel : 0484-4335000.
Email : mail@vguard.in CIN: L31200KL1996PLC010010
EXTRACT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2026 (₹ in crores)

Sl. No	Particulars	For the three months ended			For the year ended
		30.06.2026	31.03.2026	30.06.2025	31.03.2026
		Unaudited	Refer note 3 below	Unaudited	Audited
1.	Total income from operations (net)	1,736.87	1,687.16	1,406.38	5,691.78
2.	Net Profit / (Loss) from ordinary activities after tax	107.79	95.35	55.71	259.37
3.	Net Profit / (Loss) for the period / year after tax (after extraordinary items)	107.79	95.35	55.71	259.37
4.	Total Comprehensive Income for the period / year [comprising profit / (loss) for the period / year (after tax) and Other Comprehensive Income] after tax	107.79	94.68	55.71	258.70
5.	Equity Share Capital	43.69	43.68	43.60	43.68
6.	Earnings per share of ₹ 1/- each (before extraordinary items)	2.46	2.17	1.27	5.92
(a) Basic:		2.46	2.17	1.27	5.92
(b) Diluted:		2.45	2.17	1.27	5.90
7.	Earnings per share of ₹ 1/- each (after extraordinary items)	2.46	2.17	1.27	5.92
(a) Basic:		2.45	2.17	1.27	5.90
(b) Diluted:		2.45	2.17	1.27	5.90

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2026 (₹ in crores)

Sl. No	Particulars	For the three months ended			For the year ended
		30.06.2026	31.03.2026	30.06.2025	31.03.2026
		Unaudited	Refer note 3 below	Unaudited	Audited
1.	Total income from operations (net)	1,810.65	1,755.27	1,466.08	5,965.78
2.	Net Profit / (Loss) from ordinary activities after tax	130.25	112.13	73.85	308.33
3.	Net Profit / (Loss) for the period / year after tax (after extraordinary items)	130.25	112.13	73.85	308.33
4.	Total Comprehensive Income for the period / year [comprising profit / (loss) for the period / year (after tax) and Other Comprehensive Income] after tax	130.25	111.38	73.85	307.58
5.	Equity Share Capital	43.69	43.68	43.60	43.68
6.	Earnings per share of ₹ 1/- each (before extraordinary items)	2.97	2.56	1.69	7.03
(a) Basic:		2.96	2.55	1.68	7.01
(b) Diluted:		2.97	2.56	1.69	7.03
7.	Earnings per share of ₹ 1/- each (after extraordinary items)	2.97	2.56	1.69	7.03
(a) Basic:		2.96	2.55	1.68	7.01
(b) Diluted:		2.96	2.55	1.68	7.01

Note:
1. The above unaudited standalone and consolidated financial results for the quarter ended June 30, 2026 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors and taken on record at the meetings held on July 29, 2026.
2. The above is an extract of unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results are available in the Company's website (www.vguard.in) and on the websites of the National Stock Exchange of India Limited (www.nseindia.com) and BSE Limited (www.bseindia.com).
3. The figures for the quarter ended March 31, 2026 are the balancing figures between audited figures in respect of the full financial year up to March 31, 2026 and the unaudited published year-to-date figures up to December 31, 2025, being the date of the end of the third quarter of the financial year ended March 31, 2026, which were subjected to limited review.
Place: Kochi
Date: 29.07.2026
For V-GUARD INDUSTRIES LIMITED
sd/-
Managing Director

Paradeep Phosphates
Regd. Office: 5th Floor, Bayan Bhawan, Pt J N Marg, Bhubaneswar - 751 001
Tel: +91 080 45855561; E-mail: cs.ppl@adventz.com; Website: www.paradeepphosphates.com
CIN - L20122OR1981PLC001020
Extract of Statement of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2026 (Rs. in Crore)

Sr. No.	Particulars	STANDALONE				CONSOLIDATED			
		3 Months ended 30-06-2026 (Unaudited)	3 Months ended 31-03-2026 (Audited)	3 Months ended 30-06-2025 (Unaudited)	Year ended 31-03-2026 (Audited)	3 Months ended 30-06-2026 (Unaudited)	3 Months ended 31-03-2026 (Audited)	3 Months ended 30-06-2025 (Unaudited)	Year ended 31-03-2026 (Audited)
1	Total income from operations	6,145.82	4,741.81	4,537.55	21,972.92	6,145.82	4,741.81	4,537.55	21,972.92
2	Net Profit / (Loss) for the period before Tax	504.42	200.30	424.38	1,367.87	504.36	200.30	423.87	1,367.38
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	526.22	202.18	424.38	1,328.45	526.16	202.18	423.87	1,327.96
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	392.60	155.60	317.26	996.84	392.54	155.60	316.75	996.35
5	Total Comprehensive Income / (Loss) for the period (comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income / (Loss) (after tax))	393.18	160.88	317.16	1,000.45	393.17	161.07	317.17	1,000.81
6	Paid up Equity Share Capital (Face Value of Rs. 10/- each)				1,038.17				1,038.17
7	Other Equity				5,744.49				5,744.52
8	Earnings Per Share (of Rs. 10/- each) (not annualised)								
(a) Basic (Rs.)		3.78	1.50	3.06	9.61	3.78	1.50	3.05	9.60
(b) Diluted (Rs.)		3.78	1.50	3.06	9.60	3.78	1.50	3.05	9.59

NOTES:
1. The above is an extract of the detailed format of the financial results for the quarter ended June 30, 2026, filed with the Stock Exchanges on July 28, 2026 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter ended 30th June 2026 are available on the Company's website www.paradeepphosphates.com and on the website of the Stock Exchanges www.nseindia.com and www.bseindia.com and can be accessed by scanning the QR code below.
2. The results have been prepared in accordance with the Indian Accounting Standards ("Ind AS") as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder.
Place : New Delhi
Date : July 28, 2026
For and on behalf of the Board of Directors of Paradeep Phosphates Limited
Sd/-
N Suresh Krishnan
Managing Director
DIN: 00021965



வவகை அினை	
நீர்மட்டம்	33.79 அடி
நீர் வரத்து	76 கனஅடி
நீர் வெளிப்பேற்றும்.....	86 கனஅடி



இந்து தமிழ் திசை

ஓளர் வலம்

வியாழன், ஜூலை 30, 2026

www.hindutamil.in

MADURAI



சவால்களுடன் வாழும் ‘ஆட்டிசம்’ குழந்தைகளின் பெற்றோர்

➡ **மேலை நாடுகளை போல் மறுவாழ்வு திட்டங்களை முன்னெடுக்குமா அரசு?**

❖ ஓய்.ஆண்டனி செல்வராஜ்

■ **மதுரை**

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, உலகளவில் சுமார் 100 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசம் பாதிப்புடன் வாழ்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் ஆட்டிசம் கண்டறியப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்குக் காரணம் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், ஆரம்பகால பரிசோதனைகள், மேம்பட்ட கண்டறிதல் முறைகள் மற்றும் சுகாதார சேவைகளின் விரிவாக்கம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்டிசம் என்பது நோய் அல்ல, நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கு சமூகத் தொடர்பு, மொழித்திறன், நடத்தை, உணர்வு செயலாக்கம், கற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கைத் திறன்களில் பல்வேறு அளவுகளில் சவால்கள் உள்ளன.

பொதுமக்கள் அதிகமாக கூடும இடங்கள், அதிக சத்தம், அதிக வெளிச்சம், புதிய குழல் போன்றவை ஆட்டிசம் குழந்தைகளுக்கு



மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த குழுவில் ஆட்டிசம் (Autism Spectrum Disorder) கொண்ட குழந்தைகளையொட்டிதிரைப்படக்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இந்த குழுவில் ஆட்டிசம் (Autism Spectrum Disorder) கொண்ட குழந்தைகளையொட்டிதிரைப்படக்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதிரைபிஸ்ட்கள் சங்க மாநிலத் தலைவர் வெ. கிருஷ்ணசுமார் கூறியதாவது: ஆட்டிசம் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட திரைப்படக் காட்சிகளை அவர்களின் சமூக இணைப்பை மேம்படுத்தும் சிறந்த முயற்சி ஆகும். இது மட்டும் போதாது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை எளிதில் பெற முயலுவதும் கட்டமைப்பு வசதிகள் உருவாக்க வேண்டும். தமிழக அரசு, ஒவ்வொரு தாலுகாவிலும் ஆரம்பகால தலையீட்டு மையங்களை நிறுவ வேண்டும். குழந்தையின் வளர்ச்சி மதிப்பீடு, குழந்தை நல மருத்துவர், இயன்முறை மருத்துவர், தொழில்வழி சிகிச்சையாளர், பேச்சுமற்றும் மொழி சிகிச்சையாளர், உளவியலாளர், சிறப்புக் கல்வியாளர், நடத்தை சிகிச்சை நிபுணர், ஊட்டச்சத்து ஆலோசகர் உள்ளிட்ட சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பத்துறை சேவை முறை உருவாக்கப்பட வேண்டும்.

அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்காக காத்திருக்காமல், அரசே வீடு

தேடி மதிப்பீடு செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கு நெகிழ்வான பணி நேரம், பராமரிப்பாளர் விடுப்பு, தேவைகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் காப்பீடு பாதுகாப்பு மற்றும் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு சேவை திட்டங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை நாம் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆட்டிசம் குழந்தைக்கும் தரமான சிகிச்சை, சமமான கல்வி, சமூகத்தில் மரியாதையுடன் வாழும் வாய்ப்பு மற்றும் அவர்களின் முழுமையான திறனை வெளிக்கொணரும் சூழல் உருவாக்கப்படும் போதுதான் உண்மையான அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீமான் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர்கள் 2 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

■ **மதுரை**

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பியதாக பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகிய இரு யூடியூபர்கள் மீது 5 பிரிவுகளில் மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சீமான் மீது அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் மீனவப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதைடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீரன் திருமுருகன் கொடுத்த புகார் மனுவில், ‘சீமான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அவதூறு, தனிமனித தாக்குதல்

செய்யப்படுகிறது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிஸ்மி என்பவர் பலதரப்பட்ட யூடியூப் வலைதளங்களில் பரப்புகிறார். அவரது யூடியூப் சேனலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சீமான் ரூ.100 கோடி பெற்றதாக அவதூறு பரப்பியுள்ளார். தொடர்ந்து அவர் சீமான் மீது அவதூறு பரப்புவது நல்லதல்ல.

இதற்கிடையே, தமிழன் கோகுல் என்பவரும் அவரது முகநூல் பக்கத்தில் ஏஜ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீமான், தற்போதைய முதல்வர் விஜய்யின் காவில் விழுவது போன்று மார்பிங் செய்து பதிவிட்டுள்ளார். அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இப்புகாரின்பேரில் யூடியூபர்களான பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



➤ தி நிபு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 108-வது நிறுவன தின விழா சென்னையில் உள்ள அதன் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. துணைப் பொது மேலாளர் சி.பி.ரேடி ஆம்ஸ்டராக், மண்டல மேலாளர்கள் கே.ஆர்.சுனிதா, எம்.முருகேசன், எம்.வரபிரசாத், ஜி.அருணா, ஜே.சந்திரகவுரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வெள்ளியம்பல நடராஜருக்கு கல்கம் பூச்சு செய்யப்படும்

➤ **உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்**

■ **மதுரை**

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜர் உட்பட 7 திருமேனிகளுக்கு கல்கம் பூச்சு செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ஆலயம் காப்போம் அமைப்பின் உறுப்பினர் தினகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களில் சிலைகளை பாதுகாக்க கல்கம் பூச்சு என்ற ஆயுர்வேத மருந்து பூச்சு செய்யப்படும் திருமேனி கருங்கி விட்டது. தற்போது மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பனிகன் நடைபெற்று வருகின்றன. இதனால் நடராஜர் திருமேனிக்கு கல்கம் பூச்சு செய்யக்கோரி அறநிலையத்

துறைக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, வெள்ளியம்பல நடராஜர் திருமேனிக்கு கல்கம் பூச்சு செய்யவும், கல்கம் பூச்சு செய்யாமல் குடமுழுக்கு நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் கார்த்தி கேயன், சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் வி.ராம கிருஷ்ணன் வாதிடுகையில், நடராஜர் சிலையில் இருந்த கல்கம் பூச்சு 2005-ல் அகற்றப்பட்டது. அப்போது 500 கிலோ அளவுக்கு கல்கம் பூச்சு அகற்றப்பட்டுள்ளது. அதை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

அரசு தரப்பில், நடராஜர் திருமேனி உட்பட 7 திருமேனிகளுக்கு கல்கம் பூச்சு செய்ய நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது. இதைபதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

பழநி நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற மேலும் ஒரு மனு

■ **மதுரை**

பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தண்டாயுதபாணி சுவாமிகள் மத்தின் அறங்காவலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனிநபர்கள் பெயருக்குப் பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக, அதிமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இதே மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மத்தின் அறங்காவலர் அன்னையுரணி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்கடோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இந்த நில மோசடி தொடர்பாக 4 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதே தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, இதே கோரிக்கையை முன்வைத்து இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக நிறுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டார்.

பெண் சார்பதிவாளர் மீதான நில மோசடி வழக்கு ரத்து

■ **மதுரை**

கள்ளிகுடி சார்பதிவாளர் மீனாட்சி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

நான் உட்பட 18 பேர் மீது 2022-ல் நில அபகரிப்பு, ஆன்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பாக வழக்குப் பதிவு நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் எங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்தார். என்னை 11-வது குற்றவாளியாக வழக்கில் சேர்த்தனர்.

பேரையூர் சார் பதிவாளராக பணிபுரிந்தபோது ஆட்சேபணைக்குரிய பத்திரத்தை பதிவு செய்ததாக புகார்

அளிக்கப்பட்டது. பத்திரப்பதிவின் போதுயாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடையிலான சொத்து தகராறு காரணமாக என்னை பொய்யாக சேர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி பி.தனபால் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சொத்துத் தகராறு தொடர்பாக மனுதாரர் மற்றும் பிறர் மீது ராச என்பவர் புகார் அளித்துள்ளார்.

மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டு அவர் பத்திரத்தை பதிவு செய்தார் என்பது மட்டுமே. பத்திரத்தை பதிவு செய்வது மட்டும் எந்த குற்றத்தையும் உருவாக்காது.

மனுதாரர் சார் பதிவாளர் என்ற அரசுப் பணியில் இருந்தபோதுதான் பதிவு நடைபெற்றுள்ளது.

பதிவுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் முறையாக இருந்தால் அதைப் பதிவு செய்வது சார்பதிவாளர்களின் கடமையாகும். குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டும் மனுதாரர் மீது இல்லை. மனுதாரர் ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அவற்றைப் பதிவு செய்துள்ளார். ஆவணத்தைப் பதிவு செய்வது மட்டும் குற்றத்தை உருவாக்க போதுமான காரணமாக இருக்க முடியாது.

மனுதாரர் மீது குற்றத்தை உறுதிப்படுத்தக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.